

General Studies Model Questions - 2

1. Who has developed and demonstrated the first nuclear reactor in the year 1942?

- | | |
|----------------------|------------------------|
| (A) Bhor and Wheeler | (B) Enrico Fermi |
| (C) Albert Einstein | (D) Bhor and Mottleson |

Ans - (B) Enrico Fermi

1942ம் ஆண்டில் முதன் முதலாக அனு உலையை அமைத்து செயல்படுத்தி காட்டியவர் யார்?

- | | |
|------------------------|-----------------------------|
| (A) போர் மற்றும் வீலர் | (B) என்ரிகோ ∴பெர்மி |
| (C) ஆல்பர்ட் ஜன்ஸ்மன் | (D) போர் மற்றும் மோட்டல்சன் |

Ans - (B) என்ரிகோ ∴பெர்மி

2. The First ionization potential of Na, Mg, Al and Si are in the order

- | | |
|-----------------------|-----------------------|
| (A) Na > Mg > Al > Si | (B) Si > Al > Mg > Na |
| (C) Na < Al < Mg < Si | (D) Si > Mg > Al > Na |

Ans - (C) Na < Al < Mg < Si

Na, Mg, Al மற்றும் Si இவற்றின் முதல் அயனியாக்கத்திற்கு இந்த வரிசையில் அமைகிறது?

- | | |
|-----------------------|-----------------------|
| (A) Na > Mg > Al > Si | (B) Si > Al > Mg > Na |
| (C) Na < Al < Mg < Si | (D) Si > Mg > Al > Na |

Ans - (C) Na < Al < Mg < Si


3. In the given reaction, which one is conjugate acid of acetate ion?



- | | |
|----------------------------|--|
| (A) H_3O^+ | (B) CH_3COOH |
| (C) H_2O | (D) Both H_3O^+ and CH_3COOH |

Ans - (B) CH_3COOH

கொடுக்கப்பட்டுள்ள வேதி விணையில், அசிட்டோட் அயனியின் இணை அமிலம் எது?



Ans - (B) CH_3COOH

4. Give an example for Non-Renewable Energy

- | | | | |
|----------|--------------------------|-----------|-----------|
| (A) Wind | (B) Fossil fuels or coal | (C) Solar | (D) Water |
|----------|--------------------------|-----------|-----------|

Ans - (B) Fossil fuels or coal

புதுப்பிக்கத்தாக ஆழ்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.

(A) காற்று

(B) எரிபொருள் அல்லது தாது

(C) சூரிய ஓளி

(D) நீர்

(B) Ans - (B) எரிபொருள் அல்லது தாது

5. Which one of the following is a common respiratory substrate in plants?

(A) Proteins (B) Lipids (C) Carbohydrates (D) Fatty acids

Ans - (C) Carbohydrates

பின்வருவனவற்றுள் தாவரங்களின் பொதுவான சுவாசத் தளப் பொருளாவது யாது?

(A) புரதங்கள்

(B) லிபிடுகள்

(C) கார்போஹைட்ரேடுகள்

(D) கொழுப்பு அமிலங்கள்

Ans - (C) கார்போஹைட்ரேடுகள்

6. Which organ or gland of the human body is secreting Insulin?

(A) Thyroid (B) Adrenal (C) Pancreas (D) Liver

Ans - (C) Pancreas

இன்சலின் மனிதனின் எந்த உடல் உறுப்பு அல்லது சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது?

(A) தெராய்டு

(B) அட்ரீனல்

(C) கணையம்

(D) நுரையீரல்

Ans - (C) கணையம்

7. Plasmids that carry genes coding for colicins.

(A) Fertility plasmids (B) Resistance plasmids

(C) Col plasmid

(D) Virulence plasmid

Ans - (C) Col plasmid

கோலிசின் உருவாக்கக்கூடிய ஜீன் தொகுப்பினை கொண்ட பிளாஸ்மிட்கள்

(A) கருவள பிளாஸ்மிட்கள் / பெர்டிலிடி பிளாஸ்மிட்கள்

(B) எதிர்ப்பு / ரெஸிஸ்டெஞ்சல் பிளாஸ்மிட்கள்

(C) கோல் பிளாஸ்மிட்கள்

(D) விருலன்ஸ் / நச்சதன்மை பிளாஸ்மிட்கள்

Ans - (C) கோல் பிளாஸ்மிட்கள்

8. In the memory of which person, recently the Government of Maharashtra expressed its interest in buying a house in London?

(A) Mahatma Gandhi

(B) Motilal Nehru

(C) Jawaharlal Nehru

(D) B.R. Ambedkar

Ans - (D) B.R. Ambedkar

யாருடைய நினைவிற்காக, அண்மையில் மகாராஷ்டிர அரசு, வண்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்க தன் விருப்பத்தை தெரிவித்தது?

(A) மகாத்மா காந்தி

(B) மோதிலால் நேரு

(C) ஜவஹர்லால் நேரு

(D) B.R. அம்பேத்கர்

Ans - (D) B.R. அம்பேத்கர்

9. Who among the following is not a recipient of the Kirti Chakra Award of 2015?

(A) Captain Jaidev

(B) Subedar Ajay Vardhan

(C) Major Vamshi Krishnan

(D) Subedar Bahadur Gurung

Ans - (C) Major Vamshi Krishnan

கீழ்க்கண்படுபவற்றில், 2015 க்கான “கிர்த்தி சக்ரா” விருதை பெறாதவர் யார்?

(A) கேப். ஜெயதேவ்

(B) சுபே. அஜைப் வர்தன்

(C) மே. வம்சி கிருஷ்ணன்

(D) சுபே. பழந்தார் குருங்

Ans - (C) மே. வம்சி கிருஷ்ணன்

10. Which of the following Articles have been in Part IV of the constitution through 42nd Amendment?

(A) Art. 39 A, Art 43 A

(B) Clause (2) in Article 38

(C) Article 37 A, Article 43 A

(D) Article 31 C, Article 37 A

Ans - (C) Article 37 A, Article 43 A

பின்வரும் எந்த விதிகள் அரசியலமைப்பின் பகுதி IV-ல் 42-வது திருத்த சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?

(A) விதி 39-A, மற்றும் 43-A

(B) விதி 38-ல் உட்பிரிவு (2)

(C) விதி 37-A, மற்றும் 43-A

(D) விதி 31 C, மற்றும் 37 A

Ans - (C) விதி 37-A, மற்றும் 43-A

11. Who has announced that the House of people would thereafter be known as “Loksabha” on 14 May 1954?

(A) G.V. Mavlankar

(B) Dr.S.Radhakrishnan

(C) Dr.Rajendra Prasad

(D) Dr.B.R.Ambedkar

Ans - (A) G.V. Mavlankar

14 மே மாதம் 1954-ம் ஆண்டு மக்களைவு இனிமேல் “லோக்சபா” என்று அழைக்கப்படும் என்று கூறியவர் யார்?

- | | |
|--------------------------------|-------------------------------|
| (A) ஜி.வி. மாவ்லங்கர் | (B) டாக்டர். S.இராதாகிருஷ்ணன் |
| (C) டாக்டர்.இராஜேந்திர பிரசாத் | (D) டாக்டர் B.R. அம்பேத்கர் |

Ans - (A) ஜி.வி. மாவ்லங்கர்

12. The words ‘Sathyameva Jayate’ in the National Emblem of India have been adopted from

- | | |
|------------------------|-----------------------|
| (A) Maitreyi Upanishad | (B) Mundaka Upanishad |
| (C) Mudgala Upanishad | (D) Brahma Upanishad |

Ans - (B) Mundaka Upanishad

இந்திய தேசிய சின்னத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ என்ற சொற்கள் எங்கிருந்து பெறப்பட்டுள்ளன?

- | | |
|-----------------------|---------------------|
| (A) மைத்ரேயி உபநிடதம் | (B) முண்டக உபநிடதம் |
| (C) முத்கல உபநிடதம் | (D) பிரம உபநிடதம் |

Ans - (B) முண்டக உபநிடதம்

13. The annual average rate of growth of population during 2001-11 in India is

- | | | | |
|------------|-----------|-----------|----------|
| (A) 1.31 % | (B) 1.93% | (C) 1.64% | (D) 2.1% |
|------------|-----------|-----------|----------|

Ans - (C) 1.64%

இந்தியாவில் 2001-11 கால கட்டத்தில் மக்கள் தொகை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் -----

- | | | | |
|------------|-----------|-----------|----------|
| (A) 1.31 % | (B) 1.93% | (C) 1.64% | (D) 2.1% |
|------------|-----------|-----------|----------|

Ans - (C) 1.64%

14. Asvamedha yaga means

- | | |
|------------------------|---------------------|
| (A) Elephant Sacrifice | (B) Human Sacrifice |
| (C) Horse Sacrifice | (D) Lion Sacrifice |

Ans - (C) Horse Sacrifice

அஸ்வமேத யாகம் என்பது

- | | |
|-------------------------|--------------------------|
| (A) யானை பலியிடுதல் | (B) நரபலியிடுதல் |
| (C) குதிரையை பலியிடுதல் | (C) சிங்கத்தை பலியிடுதல் |

Ans - (C) குதிரையை பலியிடுதல்

15. Polar zone Extends between

- | | |
|----------------|----------------|
| (A) 66 and 100 | (B) 60 and 180 |
|----------------|----------------|

(C) 8th Rock Edict

(D) Bhabru Rock Edict

Ans - (B) 13th Rock Edict

அசோகரது கலிங்கப்போர் பற்றியும் அவர் புத்தமத்தை பரப்ப மேற்கொண்ட செயல்கள் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டு

(A) வது பாறைக் கல்வெட்டு

(B) 13 வது பாறைக் கல்வெட்டு

(C) 8 வது பாறைக் கல்வெட்டு

(D) பாடுரு பாறைக் கல்வெட்டு

Ans - (B) 13 வது பாறைக் கல்வெட்டு

20. Who established tattavabodhini sabha for philosophical and religious discussion and started tattavabodhini patrika propagate Brahmoism

(A) Ram Mohan Roy

(B) Raj Narayan Bose

(C) Debedranath Tagore

(D) Keshab Chandra Sen

Ans - (C) Debedranath Tagore

தத்துவ போதினி சபையை நிறுவி, தனது தத்துவ போதினி பத்திரிகா மூலம் பிரம்பிசத்தின் சமயம் மற்றும் தத்துவார்த்த நிலைகளை பரப்பியவர்

(A) ராம் மோகன் ராய்

(B) ராஜ் நாராயன் போஸ்

(C) தேபேந்திரநாத் தாகூர்

(D) கேசப் சந்தர் சென்

Ans - (C) தேபேந்திரநாத் தாகூர்

21. Which of the following are correctly matched ?

I. Hero of Vaikom

- E.V.Ramasamy

II. Self – Respect Movement

- T.M.Nair

III. Dravida Kazhagam

- Salem Conference

IV. South Indian Liberal Federation

- Justice party

(A) I and II are correct

(B) III and IV are correct

(C) I and III are correct

(D) I, III and IV are correct

Ans - (D) I, III and IV are correct

கீழ்வருவனவற்றுள் எவை சரியாக பொருந்தியுள்ளது?

I. வைக்கம் வீரர்

- ஈ.வெ.ராமசாமி

II. சுயமரியாதை இயக்கம்

- டி.எம். நாயர்

III. திராவிட கழகம்

- சேலம் மாநாடு

IV. தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு

- நீதிக்கட்சி

(A) I மற்றும் II சரி

(B) III மற்றும் IV சரி

(C) I மற்றும் III சரி

(D) I, III மற்றும் IV சரி

Ans - (D) I, III மற்றும் IV சரி

22. Article 148 of the Indian Constitution says that

(A) The Comptroller and auditor General of India is to be appointed by the President of India

(B) The Comptroller and Auditor General of India is to be appointed by the Prime Minister of India

(C) The Comptroller and Auditor General of India is to be appointed by the Chief Election Commissioner of India.

(D) The comptroller and Auditor General of India is to be appointed by the Vice President of India

Ans - (A) The Comptroller and auditor General of India is to be appointed by the President of India

இந்திய அரசியலமைப்பின் 148 வது விதி வலியுறுத்துவது.

- (A) தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி

(B) தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய பிரதமரால் நியமனம் செய்யப்படுவது பற்றி

(C) தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் நியமனம் செய்யப்படுவது பற்றி

(D) தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய துணை-ஐங்குகிடமியால் நியமனம்

Ans - (A) தலைமை மற்றும் தனிக்கை அதிகாரி இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி

23. The fourth proclamation of emergency under Article 352 was made in

- (A) 1962 (B) 1965 (C) 1971 (D) 1975

Ans - (D) 1975

352 வது விதியின் படி நான்காவது அவசர நிலை பிரகடனம் வந்த ஆண்டு

- (A) 1962 (B) 1965 (C) 1971 (D) 1975

Ans - (D) 1975

24. The protection of human rights act passed in

Ans - (B) 1993

மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

- (A) 1992 (B) 1993 (C) 1994 (D) 1995

Ans - (B) 1993

Ans - (A) 2000

ஜூர்கண்ட், உத்தராஞ்சல் மற்றும் சட்டஸ்கர் ஆகிய முன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு

Ans - (A) 2000

26. Article 243 D of the Indian Constitution deals with the

- (A) Fixed tenure for panchayat bodies
 - (B) Reservation of seats for SC/ST and women in panchayats
 - (C) Powers to impose taxes
 - (D) Composition of the panchayat

Ans - (B) Reservation of seats for SC/ST and women in panchayats

இந்திய அரசியமைப்பின் 243 D விகி வலியுறுக்குவது

- (A) பஞ்சாயத்து அமைப்பின் பதவி காலம் நிர்ணயம்
 - (B) பஞ்சாயத்தில் SC/ST வகுப்பினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை
 - (C) வரி வகுவிக்கும் அதிகாரம்
 - (D) பஞ்சாயத்தின் அமைப்பு

Ans - (B) பஞ்சாயத்தில் SC/ST வகுப்பினர் மற்றும் பெண்களுக்கான இட வதுக்கீட்டு மறை

27. The right to Information Act, 2005 came into force on

Ans - (B) 12th October 2005

2005 മുതൽ ആണ് അന്നത്തെയ കക്കവല്ല ഉരിമൈച്ച ചട്ടമുന്നേക്കു വന്നതു.

Ans - (B) 12 ଅକ୍ଟୋପର୍ 2005

28. The Administrative Vigilance Division was established in

Ans - (A) August 1955

நிர்வாக கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

Ans - (A) ஆகஸ்ட் 1955

29. Which one is not a factor influencing population?

Ans - (D) Poverty

பின்வருபவனுள் எது மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணி அல்ல?

Ans - (D) വസ്തുതമെന്ന്

30. When was the scheme Prathan Mantri Jeevan Jyothi Bima Yojana was started?

Ans - (C) May 9, 2015

பிரதான் மந்திர ஜீவன் ஜோதி ப்ரமா யோஜனா என்ற திட்டம் எப்போது துவங்கப்பட்டது?

Ans - (C) 60 9, 2015

31. The term "HRIDAY" relates to

Ans - (A) Urban development

“HRIDAY” என்ற சொல் எதைக் குறிக்கிறது?

- (A) நகர் மேம்பாடு (B) விவசாயி மேம்பாடு
 (C) கல்வி மேம்பாடு (D) வழுமை ஏறிப்பு

Ans - (A) നകാ മേമ്പാട്ട്

32. Which energies are supposed to be free and command no price?

Ans - (B) Non-Commercial energy

இவற்றில் எந்த ஏரிசுக்தி இலவசமானது மற்றும் விலை ஆதிக்கம் இல்லாதது என்று கருதப்படுகிறது?

Ans - (B) வணிகமல்லாத எரிசக்தி

33. The Vernacular Press act was passed by ----- during the year -----

- (A) Lord Northbrooke - 1873
 - (B) Lord Elgin - 1876
 - (C) Lord Mayo - 1877
 - (D) Lord Lytton - 1878

Ans - (D) Lord Lytton - 1878

தாய்மொழி பக்தவிரைகைச் சட்டத்தை ----- அம் அன்று கொண்டு வந்தவர் -----

- (A) நார்த்புருக் பிரபு - 1873
(B) எல்ஜின் பிரபு - 1876
(C) மேயோ பிரபு - 1877
(D) விட்டன் பிரபு - 1878

Ans - (D) விட்டன் பிரபு - 1878

34. Who was the last Mughal Emperor of India?

Ans - (B) Bahadursha – II

இங்கியாவில் மொகலாயப் போசின் கடைசி ஆசர் யார்?

Ans - (B) இண்டாம் பகதார் வூ

35. Mahatma Gandhi was murdered on

- (A) 30th January 1949 (B) 20th January 1948

Ans - (C) 30th January 1948

മകாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள்

(A) ജൂൺവാർ 30, 1949

(B) ജൂൺവാർ 20 ഓ 1948

(C) ജൂൺവാർ 30, 1948

(D) ஆகஸ்ட் 30, 1948

Ans - (C) ജൂൺവാർ 30, 1948

Ans - (C) 16th August 1946

മുണ്ടിട്ട് ലീക് നോറു നു വാര്ത്തയെ കിന്നത്തെ തമി പ്രിയത്തു നാൾ

(C) ஆகஸ்ட் 16, 1946 (D) டிச். 16, 1946

Ans - (C) ಅಕ್ಟೋಬರ್ 16, 1946

37. In a group of cows and hens, the number of legs are 14 more than twice the number of heads. The number of cows is

(D) 12

Ans - (B) 7

ஒரே இடத்தில் கூட்டமாக உள்ள பசு மற்றும் கோழிகளுடைய இரண்டு மடங்கு தலைகளின் எண்ணிக்கையை விட அவற்றின் கால்களின் எண்ணிக்கை 14 அதிகமாக உள்ளது எனில் மொத்தம் எத்தனை பசு உள்ளது?

Ans - (B) 7

38. The sum of the two numbers is 40 and their difference is 4. The ratio of the numbers is

(C) 20:12

(D) 11:12

Ans - (A) 11:9

இரு எண்களின் கூடுதல் 40, அவற்றின் வேவூபாடு 4 எனில், அவ்வெண்களின் விதிகம்

Ans - (A) 11:90

39. Ram starts from a point A and walks 6 km North, then turns left and walks 8 km, then turns left and walks 12 km upto the point B. what is the direction of Ram?

(A) 20:36:63 (B) 15:25:60 (C) 10:18:45 (D) 6:18:54

Ans - (A) 20:36:63

44. Find the wrong number in the series :

2, 9, 28, 65, 126, 216, 344.

(A) 2 (B) 28 (C) 65 (D) 216

Ans - (D) 216

பின்வரும் தொடரில் தவறான எண்ணை தேர்வு செய்க.

2, 9, 28, 65, 126, 216, 344.

(A) 2 (B) 28 (C) 65 (D) 216

Ans - (D) 216

45. If the side of an equilateral triangle is decreased by 20% its area is decreased by

(A) 42% (D) 216

(C) 34% (D) 20%

Ans - (D) 216

ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு பக்கம் 20% குறைக்கப்பட்டால் அம்முக்கோணத்தின் பரப்பளவில் ஏற்படும் குறைவு

(A) 42% (B) 36% (C) 34% (D) 20%

Ans - (D) 216

46. The area of a circle is
- 220 cm^2
- , then the area of the square inscribed in the circle is

(A) 120 cm^2 (B) 140 cm^2 (C) 135 cm^2 (D) 250 cm^2 Ans - (B) 140 cm^2 ஒரு வட்டத்தின் பரப்பளவு 220 cm^2 ச.செ.மீ எனில் அவ்வட்டத்திற்குள் அமையும் சதுரத்தின் பரப்பளவு(A) 120 cm^2 (B) 140 cm^2 (C) 135 cm^2 (D) 250 cm^2 Ans - (B) 140 cm^2

47. Pulse polio Immunization programme was launched in India in

(A) 1995 (B) 2001 (C) 2003 (D) 1983

Ans - (A) 1995

பல்ஸ் போலியோ சொட்டு மருந்து திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு

(A) 1995 (B) 2001 (C) 2003 (D) 1983

Ans - (A) 1995

Ans - (B) 360

24, 36, 40 என்ற எண்களின் மீச்சிறு பொது மடங்கானது

49. Three numbers are in the ratio 1:2:3 and their H.C.F is 12. The numbers are
(A) 4, 8, 12 (B) 5, 10, 15 (C) 10, 20, 30 (D)

மூன்று எண்களின் விகிதம் 1:2:3 மற்றும் அவற்றின் மீ.பெ.வ 12, எனில் அந்த எண்கள் முறையே

- (A) 4, 8, 12 (B) 5, 10, 15 (C) 10, 20, 30 (D) 12, 24, 36
Ans - (D) 12, 24, 36

Ans - (B) Protection of ozone layer

மாண்றியல் உடன்படிக்கை மூல வரைவு ----- உடன் தொடர்புடையது.

51. ----- is a collection of wires that facilitates data transmission from one computer to another.

- (A) Bandwidth (B) Channel (C) BUS (D) Router

Ans - (C) BUS

----- என்பது தரவு பரப்புதலை ஒரு கணினியிலிருந்து, மற்றொரு கணினிக்கு அனுப்பும் கம்பிகளின் தொகுப்பு.

- (A) அலைக்கற்றை (B) தடம் (C) பாட்டை (D) திசைவி

Ans - (C) பாட்டை

(C) Data integrity

(D) Data capture

Ans - (C) Data integrity

ஒரு தரவின் சுழற்சி முழுவதும் அதன் தூல்லியத்தை நிலைநிறுத்துவதை குறிப்பது ----- ஆகும்.

(A) தரவு பாதுகாப்பு

(B) தன்முனைப்பு

(C) தரவு ஒருமைப்பாடு

(D) தரவு பிழப்பு

Ans - (C) தரவு ஒருமைப்பாடு

53. The Young's modulus of Carbon Nanotubes (CNT) ranges from

(A) 1.68 to 2 Tpa

(B) 1.28 to 1.8 Tpa

(C) 0.168 to 0.2 Tpa

(D) 0.128 to 0.18 Tpa

Ans - (B) 1.28 to 1.8 Tpa

கார்பன் நேணா டயைப்பிள் (CNT) யங் குணகத்தின் மதிப்பு ----- ஆகும்.

(A) 1.68 to 2 Tpa

(B) 1.28 to 1.8 Tpa

(C) 0.168 to 0.2 Tpa

(D) 0.128 to 0.18 Tpa

Ans - (B) 1.28 to 1.8 Tpa

54. The telescope used for the research of supernovae is

(A) Hubble space telescope

(B) Chandrasekar space telescope

(C) Hertzberg space telescope

(D) Russel space telescope

Ans - (A) Hubble space telescope

மீள் தொலைவிலுள்ள பேரோளிர் முகில் பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படும் தொலைநோக்கியின் பெயர்

(A) ஹப்புள் வான் தொலைநோக்கி

(B) சந்திரசேகர் வான் தொலைநோக்கி

(C) ஹெர்ட்ஸ்பர்க் வான் தொலைநோக்கி

(D) ரஸ்ஸல் வான் தொலைநோக்கி

Ans - (A) ஹப்புள் வான் தொலைநோக்கி

55. The ratio of the intensity of magnetization to the applied magnetic field strength is known as magnetic

(A) Susceptibility

(B) Co-erivity

(C) Retentivity

(D) Permeability

Ans - (A) Susceptibility

காந்தவர்க்கச் செறிவிற்கும், செலுத்தப்பட்ட காந்தப்புலச் செறிவிற்கும் இடைப்பட்ட விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?

(A) ஏற்புத்திறன்

(B) நீக்கம்

(C) நினைவு

(D) உட்புகுதிறன்

Ans - (A) ஏற்புத்திறன்

56. The Ore, ($\text{CaCO}_3 \cdot \text{MgCO}_3$) is known as

- (A) Magnesite (B) Siderite (C) Dolomite (D) Calamine

Ans - (C) Dolomite

$(\text{CaCO}_3 \cdot \text{MgCO}_3)$ என்ற தாது கீழே உள்ளவற்றில் எந்த பெயரால் அறியப்படுகின்றது?

- (A) மேக்னைசைட் (B) சிட்ரைட் (C) டோலமைட் (D) காலமைன்

Ans - (C) டோலமைட்

57. Which of the following is used as an ingredient of cockroach repellent?

- (A) Acetic acid (B) Boric acid (C) Oxalic Acid (D) Benzoic acid

Ans - (B) Boric acid

கரப்பான் பூச்சி விரட்டியில் கூட்டுப் பொருளாக பயன்படும் அமிலம்

- (A) அசிட்டிக் அமிலம் (B) போரிக் அமிலம்
(C) ஆக்ஸாலிக் அமிலம் (D) பென்சோயிக் அமிலம்

Ans - (B) போரிக் அமிலம்

58. Who introduced the binomial system for naming the plants?

- (A) Adolf Engler (B) Carolus Linnaeus
(C) Dalton Hooker (D) George Bentham

Ans - (B) Carolus Linnaeus

தாவரங்களுக்கு இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

- (A) ஆடால்.ப் எங்ளா (B) கரோலஸ் லினேயஸ்
(C) டால்டன் ஹர்க்கர் (D) ஜார்ஜ் பெந்தம்
(B) Ans - (B) கரோலஸ் லினேயஸ்

59. Match the following :

- | | |
|----------------|---------------------------|
| (a) Thymosin | 1. Control BMR |
| (b) Calcitonin | 2. Muscle elasticity |
| (c) Thyroxine | 3. Maturation of T-Cell |
| (d) Relaxin | 4. Regulation of minerals |

(a) (b) (c) (d)

- (A) 4 1 2 3
(B) 3 4 1 2
(C) 4 2 1 3

(D) 2 3 4 1

Ans - (B) 3 4 1 2

கீழ்கண்டவற்றை பொருத்துக :

- | | |
|------------------|---------------------------------|
| (a) தெமோலின் | 1. BMR கட்டுபாடு |
| (b) கால்சிடோனின் | 2. தசை விலகல் |
| (c) தெராக்ஸின் | 3. T-செல் வளர்ச்சி |
| (d) ரிலாக்ஸின் | 4. தாதுக்கள் வரையறைப்படுத்துதல் |

(a) (b) (c) (d)

(A) 4	1	2	3
(B) 3	4	1	2
(C) 4	2	1	3
(D) 2	3	4	1

Ans - (B) 3 4 1 2

60. Diastole and Systole are generally of equal duration, each lasting about

(A) 0.2 sec (B) 0.4 sec (C) 0.5 sec (D) 0.6 sec

Ans - (B) 0.4 sec

டையஸ்டோலும், ஸிஸ்டோலும் பொதுவாக ஒரே சமகால அளவில் நடைபெறுகின்றது. இவற்றுள் ஒவ்வொன்றின் காலமானது

(A) 0.2 நூடி (B) 0.4 நூடி (C) 0.5 நூடி (D) 0.6 நூடி

Ans - (B) 0.4 நூடி

61. Krishnadevaraya belong to which dynasty

(A) Sangama dynasty	(B) Aravidu dynasty
(C) Tuluva dynasty	(D) Saluva dynasty

Ans - (C) Tuluva dynasty

கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்

(A) சங்கம வம்சம்	(B) அரவிடு வம்சம்
(C) துளுவ வம்சம்	(D) சளுவ வம்சம்

Ans - (C) துளுவ வம்சம்

62. What is AYSUSH?

(A) It is a cultural organization (B) It is a unit of Indian Defence system

Ans - (A) Goods and Services Tax

மத்திய அரசு அண்மையில், GST-யை இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது? GST என்பதன் விரிவாக்கம் என்ன?

Ans - (A) பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி

66. Under whose chairmanship the Reserve Bank of India recently constituted a High powered committee to study the urban cooperative banks?

Ans - (D) R.Gandhi

அண்மையில் ரிசர்வ் வங்கி யாருடைய தலைமையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ஆராய ஒரு உயர்மட்டக் குழுவை அமர்த்தியது?

Ans - (D) R. ಕಾಂತಿ

67. Zilla parishads are responsible for development and maintenance of the

Ans - (D) District Roadways

ஜில்லா பரிசுத் என்பது இதன் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு பொறுப்பாகும்

Ans - (D) மாவு் | சாலைகள்

68. Match the following:

- | List I (Atomic power station) | List I (Places) |
|-------------------------------|-----------------|
| (a) Kota | 1. Uttarpradesh |
| (b) Kalpakkam | 2. Maharashtra |
| (c) Bhaba | 3. Rajasthan |

(d) Narora

- | | | | | |
|-----|-----|-----|-----|-----|
| | (a) | (b) | (c) | (d) |
| (A) | 3 | 4 | 1 | 2 |
| (B) | 1 | 4 | 2 | 3 |
| (C) | 2 | 4 | 1 | 3 |
| (D) | 3 | 4 | 2 | 1 |

Ans - (D) 3 4 2 1

4. Tamilnadu

பாட்டியல் I

அணுசக்தி நிலையங்கள்

(a) கோட்டா

(b) கல்பாக்கம்

(c) பாபா

(d) நரோரா

பாட்டியல் II

இடங்கள்

1. உத்திரபிரதேசம்

2. மஹாராஷ்ட்ரா

3. ராஜஸ்தான்

4. தமிழ்நாடு

- | | | | | |
|--|-----|-----|-----|-----|
| | (a) | (b) | (c) | (d) |
|--|-----|-----|-----|-----|

(A) 3 4 1 2

(B) 1 4 2 3

(C) 2 4 1 3

(D) 3 4 2 1

Ans - (D) 3 4 2 1

69. Match the list I and list II

List I

(a) Imad Shahi dynasty

(b) Barid Shahi dynasty

(c) Nizam Shahi dynasty

(d) Adil Shahi dynasty

List II

1. Bijapur

2. Ahmadnagar

3. Bidar

4. Berar

- | | | | | |
|--|-----|-----|-----|-----|
| | (a) | (b) | (c) | (d) |
|--|-----|-----|-----|-----|

(A) 4 2 3 1

(B) 2 3 4 1

(C) 4 3 2 1

(D) 3 2 4 1

Ans - (C) 4 3 2 1

வரிசை I உடன் வரிசை II ங் பொருத்துக :

ပတ္တယလ် I

ပတ္တယလ် II

- | | |
|------------------------|---------------|
| (a) இமாத் ஷாஹி வம்சம் | 1. பீஜேபூர் |
| (b) பரித் ஷாஹி வம்சம் | 2. அகமது நகர் |
| (c) நிஷாம் ஷாஹி வம்சம் | 3. பீடார் |
| (d) அடில் ஷாஹி வம்சம் | 4. பீரார் |

(a) (b) (c) (d)

- (A) 4 2 3 1
(B) 2 3 4 1
(C) 4 3 2 1
(D) 3 2 4 1

Ans - (C) 4 3 2 1

70. The European country that was the first to establish trade relations with India in modern times
was

- (A) Portugal (B) France (C) England (D) Denmark

Ans - (A) Portugal

நவீன் காலத்தில் இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பு கொண்ட முதல் ஜோப்பிய நாடு

- (A) போர்ச்சுகல் (B) பிரான்ஸ் (C) இங்கிலாந்து (D) டென்மார்க்

Ans - (A) പോർച്ചുഗല്

71. In 1935, the first dance function of Mrs. Rukmani Arundel took place at

Ans - (C) Theosophical society meeting

1935 ല് കീരുമകി. നുക്മണി അന്നേൻടേലിൻ മുതൽ നാട്ടിയ നികമ്പ്സ്ചി നൃത്തഭേദങ്ങളെ ഇടമുണ്ടാക്കി.

Ans - (C) പിന്നീല ക്രാണ തന്റെ കുപിൽ

72. Swami Vivekananda was born in the year

(A) 1853

(B) 1865

(C) 1863

(D) 1873

Ans - (C) 1863

சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு?

(A) 1853

(B) 1865

(C) 1863

(D) 1873

Ans - (C) 1863

73. According to the recommendation of Balwant rai committee who should act as the Chairman of the zila parishad

(A) MLA

(B) MP

(C) Village President

(D) District Collector

Ans - (D) District Collector

பல்வந்தராய் மேத்தா குழுவின் பரிந்துரைகளின் படி வழில்லா பரிசுத்தின் தலைவராக செயல்பட வேண்டியவர்

(A) எம்.எல்.ஏ

(B) எம்.பி

(C) பஞ்சாயித்து தலைவர்

(D) மாவட்ட ஆட்சித்தலைவர்

Ans - (D) மாவட்ட ஆட்சித்தலைவர்

74. Mizoram became a full fledged state in

(A) 1956

(B) 1971

(C) 1987

(D) 1988

Ans - (C) 1987

மிசோரம் ஒரு முழு மாநிலமாக அந்தஸ்து பெற்ற ஆண்டு

(A) 1956

(B) 1971

(C) 1987

(D) 1988

Ans - (C) 1987

75. Match the following – choose the correct one :

(a) 7th Amendment

1. Increasing the age of retirement of high court judges from 60 to 62

(b) 12th Amendment

2. Including Pondicherry as a union territory

(c) 14th Amendment

3. Reorganisation of states

(d) 15th Amendment

4. Including Goa as a union territory

(a)	(b)	(c)	(d)
-----	-----	-----	-----

(A)	3	4	2	1
-----	---	---	---	---

(B)	1	2	3	4
-----	---	---	---	---

(C)	4	3	2	1
-----	---	---	---	---

(D)	2	3	1	4
-----	---	---	---	---

Ans - (A) (B) (C) (D)

பின்வருவனவற்றை பொருத்தி சரியானவற்றை தேர்ந்தெடு :

(a) 7 வது அ.அ. திருத்தம் 1. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒயவு பெறும் வயதை 60 விருந்து

62 ஆக உயர்த்தியது

(b) 12 வது அ.அ. திருத்தம் 2. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது.

(c) 14 வது அ.அ. திருத்தம் 3. மாநிலங்கள் மறுசீரமைப்பு

(d) 15 வது அ.அ. திருத்தம் 4. கோவா யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது.

(a)	(b)	(c)	(d)
-----	-----	-----	-----

(A)	3	4	2	1
-----	---	---	---	---

(B)	1	2	3	4
-----	---	---	---	---

(C)	4	3	2	1
-----	---	---	---	---

(D)	2	3	1	4
-----	---	---	---	---

Ans - (A) 3 4 2 1

76. Who was the Prime Minister Introduced the Lokpal Bill seventh time in the Parliament?

(A) Chandrasekaran

(B) Deva Gowda

(C) A.B.Vajpayee

(D) Dr.Manmohan Singh

Ans - (C) A.B.Vajpayee

லோக்பால் மசோதாவை பாராஞ்மன்றத்தில் ஏழாவது முறையாக அறிமுகப்படுத்திய இந்திய பிரதமர் யார்?

(A) சந்திரசேகரன்

(B) தேவகெள்ளா

(C) ஏ.பி.வாஜ்பாய்

(D) டாக்டர். மன்மோகன் சிங்

Ans - (C) ஏ.பி.வாஜ்பாய்

77. Which one of the following Article deals with the Hindi as official language

(A) Article 356

(B) Article 370

(C) Article 360

(D) Article 343

Ans - (D) Article 343

பின்வரும் எந்த விதி ஹிந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கின்றது.

(A) விதி 356

(B) விதி 370

(C) விதி 360

(D) விதி 343

Ans - (D) விதி 343

78. The term “MIGA” refers to

(A) The Multinational Investment Guarantee Agency

(B) The Multi Indian Government Agency

(C) Migration of Government Agency

(D) Member In General Association

Ans - (A) The Multinational Investment Guarantee Agency

“MIGA” என்ற சொல் எதற்கு பொருந்தும்

(A) பன்னாட்டு முதலீட்டு உறுதித் திட்ட முகமை

(B) இந்திய பன்முக அரசு முகமை

(C) அரசின் இடப்பெயரவு முகமை

(D) பொது கழகத்தின் உறுப்பினர்

Ans - (A) பன்னாட்டு முதலீட்டு உறுதித் திட்ட முகமை

79. Who of the following is the final authority to approve the five year plans?

(A) The Parliament

(B) The Planning Commission

(C) The Finance Commission

(D) National Development Council

Ans - (D) National Development Council

பின்வருபவனுள் யார் ஜிந்தாண்டு திட்டங்களை இறுதியாக அங்கீரிக்க முடியும்?

(A) பாராஞ்மன்றம்

(B) திட்டக்குழு

(C) நிதிக்குழு

(D) தேசிய வளர்ச்சி குழு

Ans - (D) தேசிய வளர்ச்சி குழு

80. When was the National Development Council was set up?

(A) 3rd March 1951

(B) 2nd June 1952

(C) 6th Aug 1952

(D) 5th Dec 1953

Ans - (C) 6th Aug 1952

தேசிய வளர்ச்சி குழுமம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

(A) 3 மார்ச் 1951

(B) 2 ஜீன் 1952

(C) 6th ஆகஸ்ட் 1952

(D) 5 டிசம்பர் 1953

Ans - (C) 6th ஆகஸ்ட் 1952

81. Which of them is caused as social overheads?

(A) Health hygiene and education

(B) Science and technology and education

(C) Science and technology and communication (D) Education, transport and banking

Ans - (A) Health hygiene and education

இவற்றில் எதை சமூக அவசியமானவைகள் என அழைப்பார்

- (A) ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கல்வி
- (B) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கல்வி
- (C) அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- (D) கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கியியல்

Ans - (A) ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கல்வி

82. Which Charter Act gave Rupees one lakh every year for the development education in India?

- | | |
|------------------------|------------------------|
| (A) Charter Act – 1833 | (B) Charter Act – 1813 |
| (C) Charter Act – 1793 | (D) Charter Act – 1853 |

Ans - (B) Charter Act – 1813

எந்த பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்க வழிவகுத்தது?

- | | |
|--------------------------|-------------------------|
| (A) பட்டயச்சட்டம் – 1833 | (B) பட்டயச்சட்டம்– 1813 |
| (C) பட்டயச்சட்டம் – 1793 | (D) பட்டயச்சட்டம்– 1853 |

Ans - (B) பட்டயச்சட்டம்– 1813

83. Match the following :

- | | |
|------------------------|---------------|
| (a) Nana Saheb | 1. Bihar |
| (b) Begum Hazrat Mahal | 2. Barrakpore |
| (c) Kunwar Singh | 3. Kanpur |
| (d) Mangal pandey | 4. Lucknow |

(a) (b) (c) (d)

- | | | | | |
|-----|---|---|---|---|
| (A) | 3 | 4 | 2 | 1 |
| (B) | 4 | 3 | 2 | 1 |
| (C) | 3 | 1 | 4 | 2 |
| (D) | 3 | 4 | 1 | 2 |

Ans - (D) 3 4 1 2

கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

- | | |
|------------------------|--------------|
| (a) நானா சாகிப் | 1. பீகார் |
| (b) பேகம் ஹஸ்ரத் மகால் | 2. பராக்பூர் |
| (c) குன்வர் சிங் | 3. காண்பூர் |
| (d) மங்கள் பாண்டே | 4. லக்னோ |
- (a) (b) (c) (d)

- (A) 3 4 2 1
 (B) 4 3 2 1
 (C) 3 1 4 2
 (D) 3 4 1 2
 Ans - (D) 3 4 1 2

84. If $x * y = x^2 + y^2 - xy$ then the value of $9 * 11$ is

- (A) 103 (B) 112 (C) 127 (D) 200

Ans - (A) 103

$x * y = x^2 + y^2 - xy$ எனில் $9 * 11$ -ன் மதிப்பு

- (A) 103 (B) 112 (C) 127 (D) 200

Ans - (A) 103

85. The average of the non zero number and its square is five times the number, then the number is

- (A) 9 (B) 10 (C) 7 (D) 6

Ans - (A) 9

ஒரு பூஜ்ஜியமல்லா எண்ணும் அதன் வர்க்கத்தின் சராசரி அந்த எண்ணின் ஐந்து மடங்கிற்கு சமம் எனில் அந்த எண்

- (A) 9 (B) 10 (C) 7 (D) 6

Ans - (A) 9

86. Find the wrong number in the series :

10, 14, 28, 32, 64, 68, 132

- (A) 32 (B) 132 (C) 14 (D) 10

Ans - (B) 132

பின்வரும் தொடரில் தவறான எண் தேர்வு செய்க :

10, 14, 28, 32, 64, 68, 132

- (A) 32 (B) 132 (C) 14 (D) 10

Ans - (B) 132

87. $3/7$ of 497 / 249 of ? = 639

- (A) 474 (B) 774 (C) 477 (D) 747

Ans - (D) 747

ஒரு எண்ணின் $497 / 249$ மடங்கில் $3/7$ மடங்கு 639 எனில் அவ்வெண்?

(A) 474

(B) 774

(C) 477

(D) 747

Ans - (D) 747

88. If length and breadth of a rectangle became half and double respectively, then what will be the % increase in resultant area?

(A) 0%

(B) 55%

(C) 75%

(D) 80%

Ans - (A) 0%

ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே பாதி மற்றும் இருமடங்கு என மாறும் போது பரப்பளவில் ஏற்படக்கூடிய மாறும் சதவீதம் யாது?

(A) 0%

(B) 55%

(C) 75%

(D) 80%

Ans - (A) 0%

89. ‘A’ does a work in 10 days and ‘B’ does the same work in 15 days, In how many days they together will do the same work?

(A) 5 days

(B) 6 days

(C) 8 days

(D) 4 days

Ans - (B) 6 days

A ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார் அதே வேலையை B 15 நாட்களில் முடிக்கிறார். இரண்டு பேரும் ஒரே வேலையை முடிக்கும் கால அளவை.

(A) 5 நாட்கள்

(B) 6 நாட்கள்

(C) 8 நாட்கள்

(D) 4 நாட்கள்

Ans - (B) 6 நாட்கள்

90. Simplify : $4 - [6 - \{12 - (10 - 8 + 6)\}]$

(A) 4

(B) 2

(C) 6

(D) 8

Ans - (B) 2

சுருக்குக : $4 - [6 - \{12 - (10 - 8 + 6)\}]$

(A) 4

(B) 2

(C) 6

(D) 8

Ans - (B) 2

91. ‘Clerk’ is related to ‘office’ with the same way as ‘servant’ is related to?

(A) House

(B) Boss

(C) Master

(D) Order

Ans - (A) House

‘எழுத்தாயர்’ என்ற வார்த்தைக்கு தொடர்புடைய சொல் ‘அலுவலகம்’ அதுபோல் ‘வேலையாள்’ என்ற வார்த்தைக்கு தொடர்புடைய சொல் என்ன?

(A) வீடு

(B) தொழில் முதல்வர்

(C) எசமான்

(D) உத்தரவு

Ans - (A) வீடு

92. Find out the missing term in the series 42, 30, -----, 12, 6.

- (A) 18 (B) 20 (C) 19 (D) 21

Ans - (B) 20

42, 30, -----, 12, 6. என்ற தொடரில் விடுப்பட்ட எண்ணை காண்.

- (A) 18 (B) 20 (C) 19 (D) 21

Ans - (B) 20

93. One side of a rectangular field is 15 m and one of its diagonals is 17 m, then area of the field is

- (A) 32 m^2 (B) 120 m^2 (C) 2 m^2 (D) 60 m^2

Ans - (B) 120 m^2

செவ்வக வடிவ நிலத்தின் ஒரு பக்கம் 15 மீ மற்றும் அதன் ஒரு மூலை விட்டம் 17 மீ, எனில் நிலத்தின் பரப்பளவு

- (A) 32 m^2 (B) 120 m^2 (C) 2 m^2 (D) 60 m^2

Ans - (B) 120 m^2

94. In how many years will a sum of money double itself at 12% per annum?

- | | |
|----------------------|----------------------|
| (A) 4 years 2 months | (B) 5 years 6 months |
| (C) 8 year 4 months | (D) 9 year 2 Months |

Ans - (C) 8 year 4 months

ஆண்டுக்கு 12 வட்டி வீதம்படி, ஒரு குறிப்பிட்ட தொகையானது இரட்டிப்படைய எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள்

- | | |
|------------------------|------------------------|
| (A) 4 ஆண்டு 2 மாதங்கள் | (B) 5 ஆண்டு 6 மாதங்கள் |
| (C) 8 ஆண்டு 4 மாதங்கள் | (D) 9 ஆண்டு 2 மாதங்கள் |

Ans - (C) 8 ஆண்டு 4 மாதங்கள்

95. What sum of money will amount to Rs. 2,704 in 2 years at 4 % C.I.?

- (A) Rs. 2,000 (B) Rs.2,200 (C) Rs.2,500 (D) Rs.1,800

Ans - (C) Rs.2,500

இரண்டு வருடங்களுக்கு 4 % கூட்டு வட்டியில் எவ்வளவு பணம் செலுத்தினால் ரூ 2,704 கிடைக்கும்?

- (A) ரூ. 2,000 (B) ரூ.2,200 (C) ரூ.2,500 (D) ரூ.1,800

Ans - (C) ரூ.2,500

96. The number of bits that a computer can process at any one time is called ----- size

- (A) Bit (B) Byte (C) Word (D) Sentence

Ans - (C) Word

ஒரு கணினி ஒரு நேரத்தில் செயல்படுத்த முடியும் பிட்கள் என்னிக்கை ----- அளவு ஆகும்

- (A) பிட் (Bit) (B) பைட் (Byte) (C) சொல் (D) வரி

Ans - (C) சொல்

97. When NOTA option was introduced in elections?

- (A) 2012 (B) 2013 (C) 2014 (D) 2010

Ans - (C) 2014

தேர்தலில் நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

- (A) 2012 (B) 2013 (C) 2014 (D) 2010

Ans - (C) 2014

98. The Western Ghats is known as Sahyadri which means

- (A) Ideal place (B) Holy hill (C) Facing the sea (D) Worship Place

Ans - (C) Facing the sea

மேற்கு மலைத் தொடரானது சையத்ரி எனவும் அறியப்படுகின்றது இதன் பொருளானது

- (A) தனித்துவமான இடம் (B) புனித மலை
(C) கடலை நோக்கி (D) வழிபாட்டு தலம்

Ans - (C) கடலை நோக்கி

99. Who visualized the earth was a floating sphere on the sea?

- (A) Romans (B) Greeks (C) Egyptians (D) Indians

Ans - (C) Egyptians

பூமி, கடலில் மிதக்கும் ஒரு கோளம் என கருதியவர்கள் யார்?

- (A) ரோமானியர்கள் (B) கிரேக்கர்கள்
(C) எகிப்தியர்கள் (D) இந்தியர்கள்

Ans - (C) எகிப்தியர்கள்

100. Where was the first flood forecasting station was set up in India?

- (A) Kolkatta (B) Chennai (C) Bhuvaneswar (D) Delhi

Ans - (D) Delhi

இந்தியாவில் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் முதன் முதலில் எங்கே அமைக்கப்பட்டது?

- (A) கொல்கத்தா (B) சென்னை (C) புவனேஸ்வர் (D) பெல்லி

Ans - (D) பெல்லி